



Dalmia Bharat Limited

Registered Office: Dalmiapuram-621651, Distt. Tiruchirapalli, Tamil Nadu
CIN: L40109TN2006PLC058818
Phone No. 04329-235132 Fax No. 04329-235111
Email: corp.sec@dalmiabharat.com; website: www.dalmiabharat.com

NOTICE

NOTICE is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held at New Delhi on October 30, 2018 to consider and implement the Scheme of Arrangement and Amalgamation amongst Dalmia Bharat Limited ("DBL/the Company"), Dalmia Cement (Bharat) Limited ("DCBL") and Odisha Cement Limited ("ODCL") and their respective shareholders and creditors ("Scheme"). On implementation of the Scheme the Company shall stand dissolved without winding up and merged with ODCL; and name of ODCL shall finally be changed to Dalmia Bharat Limited as per the scheme.

Further, post implementation of the Scheme, ODCL, the merged entity shall hold the meeting of the Board of Directors on October 30, 2018 to consider and approve *inter-alia* the Standalone and Consolidated unaudited Financial Results of the merged entity (post-merger) for the quarter ended September 30, 2018.

The information contained in this notice is also available on the Company website www.dalmiabharat.com and on the website of Stock Exchanges, i.e. www.nseindia.com and www.bseindia.com.

For Dalmia Bharat Limited
&

Odisha Cement Limited
Dr. Sanjeev Gemawat
Company Secretary

Place: New Delhi
Dated: October 22, 2018



டால்மியா பாரத் லிமிடெட்
பதிவு அலுவலகம்: டால்மியாபுரம்-621001, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
CIN: L40109TN2006PLC058818
தொலைபேசி எண்: 04329-293132, தொலைநகல் எண்: 04329-293111
மின்னஞ்சல்: corp.sec@dalmiabharat.com, வலைத்தளம் : www.dalmiabharat.com

அறிவிப்பு

இதன் மூலம் தெரிவிப்பது யாதெனில், டால்மியா பாரத் லிமிடெட் ("DBU the Company"), டால்மியா சிமென்ட் (பாரத்) லிமிடெட் ("DCBL") மற்றும் ஐடிஎர் சிமென்ட் லிமிடெட் ("ODCL") மற்றும் இவற்றின் பங்குதாரர்கள் மற்றும் கடன்தாரர்கள் ("Scheme") ஆகியவரை ஒருங்கிணைந்தல் மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்தலுக்கான திட்டத்தைப் பரிசீலிக்கவும் தொடங்கும் அக்டோபர் 30, 2018 அன்று திருவனந்தூர் இயக்குநர்கள் குழுக் கூட்டம் புது தில்லியில் நடக்கவிருக்கிறது. இத்திட்டத்தை அடிப்படையிலானது ODCL-ஆனது மூடப்பட்ட நிலையில் அல்லாமல் கைப்பு நிலையில் வைக்கப்பட்டு திருவனந்தூர் இணைக்கப்படும். திட்டத்தின்படி, ODCL எனும் பெயர் இறுதியாக டால்மியா பாரத் லிமிடெட் என மாற்றப்படும்.

மேலும் திட்டத் தொடக்கத்தின் பிந்தைய நடவடிக்கையாக, இணைக்கப்பட்ட திருவனந்தூர் ODCL, செப்டம்பர் 30, 2018 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான, இணைக்கப்பட்ட திருவனந்தூர் (இணைப்புக்குப் பிறகான) தனித்த மற்றும் தொகுக்கப்பட்ட தாளிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கையினை பிற-அறுமாதங்களுக்கான பரிசீலிக்கவும் மற்றும் அங்கீகரிக்கவும் அக்டோபர் 30, 2018 அன்று நடைபெறவுள்ள திருவனந்தூர் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் வைத்து கொள்ளும்.

இவ்வறிவிப்பின்படி தகவல்கள் திருவனந்தூர் இணையத்தளமான www.dalmiabharat.com மற்றும் பங்குச்சந்தை இணையத்தளங்களான www.nseindia.com மற்றும் www.bseindia.com-இலும் கிடைக்கும்.

டால்மியா பாரத் லிமிடெட்-காக
மற்றும்
ஐடிஎர் சிமென்ட் லிமிடெட்-காக
டாக்டர் சஞ்சீவ் வெங்கடா
திருவனந்தூர் செயலர்

இடம்: புதுதில்லி
தாள்: அக்டோபர் 22, 2018